1991 சனவரி 23]

திரு. என். பழனிவேல் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பழனி வட்டத்தில் உள்ள ஒட்டஞ்சத்திரம் ஒரு தனி வட்டமாக அறிவிக்கக் கூடிய நிலையில் இருக்கிறது. அங்கே ஒரு குற்றவியல் நீதி மன்றம் ஏற்படுத்த வேண்டுமென்று திட்டம் ஏற்கெனவே கடந்த கால ஆட்சியில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த அரசு ஒட்டஞ்சத்திரத்தில் ஒரு குற்றவியல் நீதி மன்றத்தை ஏற்படுத்திக் கொடுக்குமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒட்டஞ்சத்திரம் பற்றி உடனடியாக என்னிடத்தில் விவரம் இல்லை. ஆனாலும் முந்தைய அரசு ஏற்றுக்கொண்டிருக்குமானால், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

திரு. உ. ரா. வரதராசன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதுபோன்ற விஷயங்களில் உயர்நீதி மன்றந்தான் கருத்து தெரிவிக்க வேண்டும். உயர்நீதி மன்றத்தினுடைய கருத்தின்படிதான் அரசு செயல்பட முடியும் என்பதை அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், மாறி வருகிற சூழ்நிலையிலே மக்களுடைய தேவைகள், ஜனநாயகபூர்வமான கோரிக்கைகள், இவற்றை ஏற்கக் கூடிய சூழ்நிலை உயர்நீதி மன்றத்திலே இல்லாமல் இருப்பது என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது. மதுரையிலே 'பென்ச்' வேண்டுமென்பதற்குக்கூட உயர்நீதி மன்றத்தினுடைய கருத்து கிடைக்காததினால்தான் அது நீட்டிக்கப்படுகிறது என்றுகூட நேற்றையதினம் முதல்வர் அவர்களே தகவல் சொன்னார்கள். ஆகவே, மாறிவரக்கூடிய சூழ்நிலையிலே இதுபோன்ற ஜனநாயகக் கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்தக்கூடிய ஒரு அணுகுமுறையை உயர்நீதிமன்றம் கடைப்பிடிப்பதற்கு அரசு எந்தவகையிலேனும் முயற்சிகள் எடுக்க முயலுமா என்று நான் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்களுடைய உணர்வுகளை மதித்து அரசாங்கத்தின் சார்பாக உயர்நீதி மன்றத்திற்கு இது குறித்து எடுத்துச் சொல்லப்படும். அவர்கள் அதைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டத்திற்கு மத்திய சிறைச்சாலை.

*10683—திரு. ப. முத்துசாமி :

மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டத்திற்கு மத்திய சிறைச்சாலை ஏற்படுத்தும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதா ?

(ஆ) ஆம் எனில், எப்போது அமைக்கப்படும்?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) இல்லை.

(ஆ) இவ்வினாவுக்கு இடமில்லை.

திரு. ப. முத்துசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திண்டுக்கல்—காயிதே மில்லத் மாவட்டம் தனியாக பிரிந்த பிறகு அந்த மாவட்ட அலுவலகம் தனியாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. அதையொட்டி 300 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் ஏற்கெனவே ஆர்ஜிதம் செய்திருக்கிறது. அதற்கு மேலும் நிலம் தேவையானால் அதே வட்டத்தில் மேலும் இடங்களைக் கையகப்படுத்தி மத்திய சிறையை, தென் மாவட்டங்களிலே மதுரையைத் தவிர இல்லாமல் இருக்கிற நிலையில், திண்டுக்கல்லில் அமைப்பதற்கு அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திண்டுக்கல்லிலே ஏற்கெனவே ஒரு கிளைச் சிறை இருந்து வருகிறது. எனவே மாவட்டத்திற்குத் தனியாக மத்திய சிறை எதுவும் தேவையில்லை. இம் மாவட்டம் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களிலேயுள்ள கிளைச் சிறைகளே போதுமானதாகக் கருதப்படுகிறது. எனவே, திண்டுக்கல்—காயிதே மில்லத் மாவட்டத்தில் மத்திய சிறை அமைக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை.

திரு. ப. முத்துசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திண்டுக்கல்லிலே இருக்கிற சிறை மிகச் சிறிய அளவிலே இருக்கிற சிறையாகும். அரசியல் போராட்டங்கள் ஏற்படுகின்றபோதும் அல்லது பல சாதாரண காலங்களிலே கூட மதுரை மத்திய சிறையிலேதான் கைதிகள் வைக்கப்பட்டு நீண்ட நெடுந்தொலைவுகளுக்குக் கொண்டு வருகிறார்கள். அதோடு, முக்கியமாக அரசியல் போராட்ட காலங்களில், கடந்த காலங்களில் ஒவ்வொரு முறையும், நாங்கள்கூட கைது செய்யப்படுகின்றபோது, கோவைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே இடம் இல்லாமல் கடலூருக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கும் இடம் இல்லாமல் சேலத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அதற்குப் பிறகு இறுதியில் வேலூருக்குக் கொண்டு செல்லப்பட்டு இரண்டு நாள் பஸ்ஸிலேயே அலைந்தோம். அதைப் போல எதிர்காலத்தில் அரசியல் கைதிகளாக இருப்பவர்கள்கூட அவதிப்படாமல் இருக்க பொதுவாக எல்லா கைதிகளும் மதுரையிலிருந்து வராமல் இருக்க,

1991 சனவரி 23]

திண்டுக்கல்லிலே ஒரு மத்திய சிறைச்சாலையை அமைக்கின்ற திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்யுமா என்று அறிய விரும்பு கிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திண்டுக்கல்லிலே இருக்கிற சிறைச்சாலையே போதும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டிருக் கிறது. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்னதுபோல கஷ்டங்கள் இருக்குமானால் அதைப்பற்றி பரிசீலிக்கலாம். அவர்கள் செய்த இரண்டு நாள் சுற்றுப்பயணத்தைப் பற்றிச் சொன்னார்கள். அப்போது இருந்த சூழ்நிலை அப்படி இருந்திருக்கும். இப்போது சூழ்நிலை அப்படி இல்லை என்று நினைக்கிறேன். இருப்பினும் உறுப்பினருடைய கருத்துப்படி மறுபரிசீலனை செய்யலாம்.

9-15 மணி

திருமதி ஏ. எஸ். பொன்னம்மாள் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மத்திய சிறைச்சாலை அங்கே ஏன் வேண்டு மென்றால்—பக்கத்தில் தாலுக்காவில் சப்-ஜெயில் இருக்கிறது, அந்த ஜெயிலுககு அரசியல் போராட்டத்தில் நான் கூடப் போய் இருக்கிறேன். ஏன் என்றால் தியாகிகள் போராட்டத்தில் போகவில்லை. அம்மாதிரி போய் இருந்த நேரங்களில் வெளியிலே வராண்டாவிலே உட்கார வைத்து ஆடுமாடு போல ஒடு ஒடு என்று முடுக்கி விட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை. திரு. முத்துசாமி அவர்கள் சொன்னதைப் போன்று, இப்பொழுது சமீபத்தில் எங்களைக் கைது செய்து மதுரைக்குக் கொண்டு சென்று அங்கேயும் இடமில்லாமல், பிறகு கோவைக்குக் கொண்டு சென்று அங்கேயும் இடமில்லாமல், திருச்சிக்குக் கொண்டு வந்து ஒரு வார காலமாக அங்கே அடைத்து வைத்திருந்தார்கள். இதை எதற்காக நான் சொல்கிறேன் என்றால், அந்த இடமெல்லாம் ரொம்ப மோசமாக இருக்கிறது. என்னை வைத்திருந்த இடம் —பெண்களை வைக்கின்ற இடம், ஏனென்றால், ஜெயிலையே பார்க்காமல் இருந்த நாங்களெல்லாம் போய் அவஸ்தைப்பட்டுத் தான் மாண்புமிகு முதல்வரவர்களிடத்திலே (சிரிப்பு) முதல்வருக் குப் போன் செய்த பிறகு எங்களை எல்லாம் விடுதலை செய் தார்கள். அந்தச் சூழ்நிலையிலே ....

மாண்புமிகு பேரவைத் தலைவர் : முதலிலேயே சிறைச் சாலைக்குப் போய் பழக்கம் இருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது.

திருமதி ஏ. எஸ். பொன்னம்மாள் : ஆமாம், ஆமாம்தான். போகவில்லை. ஏன் என்றால், 1932, 33-இல் பிறந்து விட்ட தால் போக முடியவில்லை அல்லவா ? ஆகையினால் தயவுசெய்து மறுபரிசீலனை என்று நீண்ட காலம் போடாமல், உடனடியாக

இந்த நடப்பாண்டிலேயே—நீங்கள் இருப்பீர்கள்—ஆகையினாலே (சிரிப்பு) அந்தச் சிறைச்சாலையை அமைப்பதற்கான ஒரு நடவடிக்கையை எடுக்க முடியுமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : தலைவரவர்களே, மாண்புமிகு உறுப்பினர் திருமதி பொன்னம்மாள் அவர்கள் இந்த ஆண்டு சிறைக்குச் போக மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அவருடைய வசதியைக் கருத்திலே கொண்டு—அப்படிப் போவதாக அறிவிப்பார்களேயானால், அதை மனதிலே கொண்டு நடவடிக்கை எடுக்கலாம். அப்படி ஒன்றும் அவர்கள் போக மாட்டார்கள்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வராது.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : வராது; வரக்டாது என்று கூட நான் நினைக்கிறேன். ஆனால் உறுப்னருடைய கருத்தின் அடிப்படையில், திண்டுக்கல்லில் ஒரு மாவட்டச் சிறைச்சாலை அமைப்பதற்கான குறிப்பைப் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. எஸ். ஏ. தங்கராஜன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சரவர்கள் அறிவித்ததைப் போன்று திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டத்தில் மத்திய சிறைச்சாலையை ஏற்படுத்துவதற்கு இப்பொழுது அரசின் நடவடிக்கையில் இல்லாமல் போனாலும், ஏற்கனவே இருந்து வரும்படியான கிளைச் சிறைச்சாலை மோசமான நிலையில் இருப்பதாலும், சிறிய பகுதியாக இருப்பதாலும், அதை விரிவுபடுத்திக் கட்டுவதற்கு அரசு முன்வருமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : தலைவரவர்களே, மத்திய சிறைச்சாலை அமைப்பதற்கான குறிப்பு ஆராயப்படும்பொழுது மாண்புமிகு உறுப்பினரவர்கள் சொன்ன கருத்தையும் கருத்திலே கொண்டு, கிளைச் சிறையை விரிவுபடுத்தி மத்திய சிறையை அமைக்கலாமா என்பதையும் பரிசீலிக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இராயபுரம் தொகுதியில் இரும்புத் துகள்களினால் பாதிப்பு.

***9528—திரு. இரா. மதிவாணன் :**

மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

சென்னை துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலமாக இரும்புத்துகள் மற்றும் கற்கள் இறக்குமதி செய்யப்படும் காரணத்தால், அங்கிருந்து கிளம்பும் இரும்புத்